

romun ta tunux kmloh

Yabung ru Hayung ga kyan magan la'i likuy ru sa'ing la'i nerin naha.
kwara yaw na sali ga ini ptna knita naha kwara la'i, nanu yaca ku ga'ing ci
tunux naha Yabung ru Hayung.

maki utux ryax ga, tpihun naha kwara lla'I ru kmayan maha, mhway
calay Yaba Utux Kayal, ana nanu mnuihy ta mayah ga, waya ini hri'iy
behuy ru walax kwara. kisa ga, nyu ta mwah mayah kwara ku utux sali ta,
tehok puting rayx hani lga kngiyat ta mtiyaw kwara ta, iyat ta kinga klhun
kwara nku pnmahan ta la.

tuli cmyuk kmayan nku ksuyan calay la'i mlikuy maha, iyat kinang
waya t'aring ci smlyat nku kwara mi'uy ru llamu khoni ga iyat ta texan
kwara pnmahan hani. tuli loyi ku sa'ing la'i suyan mlikuy, p'ingat kmayan
ke maha, iyat cami ku mnwah lmong kwara mi'uy ru llamu khoni ga iyat ta
ba'un mita kwara pnmahan ta hani. tuli loyi ku sa'ing sswe la'i mlikuy ru
cmyuk kmayan maha, iyat cami sa'ing waya t'aring ci mnayang, knoyah
myan kwara pu'ing mi'uy ru llamu khoni, le'un myan ci phgayung kwara
btunux ga iyat ta texan kwara klhun ta kisa hani. si tputin suruw cmyuk
kmayan nku sa'ing la'i nerin maha, iyat cami sa'ing la'i nerin mluw yaya ta

muhi ana nanu klhun ta hani ga, iyat ta nbah texan kwara nku nyu ta obeh
klhun kwara nni'un hani.

san kaca mita lga, kwara lla'i hani ga ini ci ptna knita naha kwara yaw
nku ms'un utux sali mwah m'omah kwara mayah. yaya na la'i Yabung ga
pungan nya kwara ke knayan lla'i naha. pkayan naha likuy nya Hayung
maha, san ta kenu psba lla'i ta, kwara ptyawun yaw m'omah mayah hani ga
sika mtana lungan ta utux sali, pbheyaw ta kmayan ima ka piyang calay lokah
mtiyaw ga, iyat ta thoyay tmasu mtiyaw ana cikuy yaw mayah.

tehok ryax nku wahan naha kmloh lga, yaya na la'i Yabung ga s'agan
nya kmloh lmyun ku mwah ps'yit la'i. kmayan maha, kwara lla'i mu likuy
ru nerin, iya ci kbabaw lungan mamu, pbwax cimu mani lmyun ga, sika
mromun kwara tunux ta mwah kmloh. krro lungan mamu, prraw mtiyaw,
pcci lungan kwara sswe mamu, maha cimu kya ga, mosa cimu thoyay
ms'utux lungan mwah m'omah mayax, aki cimu thoyay m'yanux ana
knwan kryax.

112 年全國語文競賽原住民族語朗讀 【宜蘭澤敖利泰雅語】高中學生組 編號 3 號

以謙卑之心收割

Yabung 與 Hayung 有五個兒子和兩個女兒。家中的任何事，孩子們的看法都非常不同，讓夫妻倆感到頭疼。

一天，夫妻倆召集子女們說：「感謝上帝的恩典，田裡所種植的一切作物，都沒有被毀壞，在最後的階段裡，我們都要更加努力工作，不久之後就要收成。」

大兒子說：「若不是我先砍茅草和雜木，今天一定看不到所有農作物。」老二老三說：「如果不是我們去燒茅草和雜樹，今天也看不到所有農作物。」老四老五說：「若不是我們先開墾土地，挖起茅草和雜樹根，又把石頭排成石牆，更看不到這一切的農作物。」二位女兒說：「若不是我們跟媽媽一起種植農作物，也絕對不會看到這些即將收成的食物。」

聽完子女們所說的話，夫妻倆說：「你們不可心存驕傲，要吃到去殼的小米，除非低下頭來彎腰收割。要謙虛，工作要互相扶助，兄弟姐妹要彼此敬重，以一條心合作來耕作農地，讓你們在任何時候都能夠生活下去。」